

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கூட்டுறவு அபிவிருத்தி நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள், பொதுப்பாக்கப்பட்ட முக்கிய கணக்கீட்டுக் கொள்கைளிற்குரிய தகவல்கள் உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்காக குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு சங்கம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய

பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மன்றத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிதியத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிதியத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிதியம் இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா,
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

உரிய நியமங்களுடனான இணக்கமின்மைகள்	தொடர்புடைய முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் இலக்கம் 01 இன் 70 பந்தி மற்றும் நிதி அறிக்கையிடல் படிவத்தின் பிரகாரம் திரவத்தன்மை வரிசை முறைக்கு நடைமுறையல்லாத சொத்துக்கள், நடைமுறை சொத்துக்கள், நடைமுறை பொறுப்புக்கள் மற்றும் உரிமை மூலதனம் நிதி நிலைமை கூற்றில் சமர்ப்பித்திருக்கவில்லை. மேலும் நியமத்தின் 76 பந்தி பிரகாரம் ஒரு ஆண்டிற்குள் மாற்றப்படும் என	2025 ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.	இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் பிரகாரம் சொத்துக்கள் பொறுப்புகள் திரவத்தன்மை வரிசை முறைக்கு மற்றும் சரியாக நிதிக்கூற்றுக்களில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் ரூபா 1,344,682,397 ஆன ஓராண்டு நிலையான வைப்பு மற்றும் ரூபா 155,327,276 ஆன திறைசேரி உண்டியல்கள் நடைமுறை சொத்துக்களின் கீழ் காண்பிக்கப்பட வேண்டிய போதும் நடைமுறையலாத சொத்துக்களின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது.

(ஆ) மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதியன்று 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் பழைய கூட்டுறவு சங்கக் கடனிற்காக கிடைக்க வேண்டிய ரூபா 10,165,032 ஆன கடன் வட்டியிலிருந்து அறிவிட முடியாத அளவை இனங்கண்டு அது தொடர்பாக ஒதுக்கீடு செய்திருக்கவில்லை. மேலும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் இலக்கம் 10 இன் 38 பந்தி பிரகாரம் அறவிடப்படாத வருமானத்தை செலவாக இனங்காண வேண்டிய போதும், கூட்டுறவு சங்கக் கடன் வட்டி பதிவழிப்பு ரூபா 231,663 தொகை வருதனத்திலிருந்து கழித்து காண்பிக்கப்பட்டிருந்தது.

2025 ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அறவிடும் இயலுமையற்ற கடன் வட்டி அளவை இனங்கண்டு ஒதுக்கீடு செய்யவும் நியமம் பிரகாரம் செலவுகளை நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.5.2 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) பதிவு செய்த 45 கூட்டுறவு சங்கங்களிலிருந்து கிடைக்க வேண்டிய பங்களிப்புத் தொகை ரூபா 233,351,354 மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதி வரை அறவிட நடவடிக்கை எடுத்திருக்காததுடன் அதனுள் 2019 ஆண்டிற்கு முன்னிலிருந்து 08 சங்கங்களிலிருந்து அறவிட வேண்டிய ரூபா 6,216,725 இலிருந்து அறவிட இயலாத அளவை இனங்கண்டு அது தொடர்பாக ஒதுக்கீடு செய்திருக்கவில்லை.	சங்க/கூட்டங்கள் அறவிடப்பட வேண்டிய பங்களிப்புத் தொகையை அறவிடுவதற்காக சில சந்தர்ப்பங்களில் சங்க /கூட்டங்களிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.	கூட்டுறவு சங்கங்களிலிருந்து கிடைக்க வேண்டிய பங்களிப்புத் தொகையை அறவிட மற்றும் அறவிட இயலாத அளவை இனங்கண்டு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டிற்குரியதாக கிடைக்க வேண்டிய கடன் வட்டி ரூபா 3,603,184 தொகை கணக்கீடு செய்யப்படாததால் அப்பெறுமானத்தால் நடைமுறை சொத்துக்கள் மற்றும் சுழற்சி நிதிய மீதி குறைவாக காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆண்டில் ஜர்னல் குறிப்பு இலக்கம் 04/2025 மூலம் குறித்த வட்டித் தொகை கணக்கீடு செய்யப்பட்டது.	கிடைக்க வேண்டிய வருமானத்தை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.

(இ)	நிலையான சொத்துக்களின் கீழ் தகவல்களை கண்டறிவதன் உரிமையை உறுதி பெறுமதி ரூபா 1 ஆக காண்பித்திருந்த கடினம் காரணமாக செய்து கொண்டு கல்முனையில் அமைந்துள்ள பெறுமதியை மதிப்பிடுவது கட்டிடத்தின் கட்டிடமொன்றை 1985 ஆண்டில் தொடர்பாக பிரச்சினை பெறுமதியை மதிப்பீடு கொள்வனவு செய்ததாக எழுந்துள்ளது. செய்து கணக்கீடு குறிப்பிட்டுள்ள போதும் அதன் உரிமையை மற்றும் அளவைக் செய்ய நடவடிக்கை காட்டும் தகவல்கள் கணக்காய்விற்கு எடுக்க வேண்டும். சமர்ப்பிக்கப்படாததுடன் பெறுமதியை மதிப்பிட்டு கணக்கீடு செய்ய மதிப்பிட்டு கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
-----	---

1.6. பெற வேண்டிய தொகை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) கடன் வழங்கி 12 இற்கும் 59 ஆண்டுகளிற்கு இடையிலான காலம் கடந்துள்ள 28 சங்கங்களிற்குரிய கூட்டுத் தொகை ரூபா 31,546,111 ஆன கடன் மீதி மற்றும் ஏனைய நடைமுறை சொத்துக்களின் கீழ் 12 ஆண்டுகளிற்கு முன்னரிலிருந்து நிலவி வரும், பெற வேண்டிய 4 மீதிகளின் கூட்டுத் தொகை ரூபா 6,590,950 இனை மீளாய்வாண்டு திசெம்பர் 31 வரை அறவிட நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	கடனை அறவிடுவதற்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	கூட்டுறவு சங்க சட்டம் XIII ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் அறவிட வேண்டிய கடனை அறவிடுவதற்காக கடன்தாரர் கட்டளை சட்டத்தின் ஏற்பாடுகள் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய கடன் வழங்க ஆரம்பித்து, நிதியத்தின் கீழ் பேணிச் செல்லும் சுழற்சி நிதியத்திலிருந்து 2010 முதல் 2024 ஆண்டு வரை ரூபா 659 மில்லியன் கடன் வழங்கப்பட்டிருந்தது. அங்கு 04 கூட்டுறவு சங்கங்களுடன் கைச்சாத்திட்டிருந்த உடன்படிக்கை பிரகாரம் தவணையை அறவிடாத காரணத்தால் ஆண்டின் திசெம்பர் 31 திகதியன்று கூட்டுத் தொகை ரூபா 12,326,500 ஆன தவணை நிலுவை காணப்பட்டதுடன் 2025 ஏப்ரல் 30 திகதியன்று அவ்வாறு நிலுவையான தவணை தொகை மீதி ரூபா 18,153,000 வரை அதிகரித்திருந்தது. அவ்வாறே 2011	கடனை அறவிடுவதற்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ள தொகையை அமைச்சின் செயலாளர் ஊடாக செலுத்திவிட நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.	கூட்டுறவு சங்க சட்டம் XIII ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் அறவிட வேண்டிய கடனை அறவிடுவதற்காக கடன்தாரர் கட்டளை சட்டத்தின் ஏற்பாடுகள் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

மற்றும் 2012 ஆண்டுகளில் வ/ப இலங்கை வாடிக்கையாளர் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கியிருந்த ரூபா 191 மில்லியன் கடன் தொகையிலிருந்து 2024 திசம்பர் 31 திகதி வரை ரூபா 64,410,209 தொகை தொடர்ந்தும் அறவிட வேண்டியதாக காணப்பட்டதுடன், கடன் உடன்படிக்கை பிரகாரம் கடன் பெற்றுக் கொண்டு இரண்டு மாதங்களிற்குள் கடனை தீர்க்க வேண்டிய போதும் 12 ஆண்டுகள் கடந்திருந்த போதும் கடன் மீதி மற்றும் வட்டி ரூபா 3,603,184 இனை அறவிட்டிருக்கவில்லை. மேலும் 2011 ஆண்டில் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியிருந்த ரூபா 152.5 மில்லியன் கடன் தொகையிலிருந்து ரூபா 60 மில்லியன் 2012 ஆண்டின் போது அறவிடப்பட்டு இருந்ததுடன் 2024 திசம்பர் 31 திகதி வரை தொடர்ந்தும் அறவிட வேண்டிய கடன் மீதி ரூபா 92.5 மில்லியனாக காணப்பட்ட போதும் அறவிட நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

(இ) நிதியத்தின் கீழ் பராமரிக்கப்படும் விவசாய உற்பத்தி விற்பனை அபிவிருத்தி நிதியத்திலிருந்து 14 பலநோக்கு கூட்டுறவு சங்கங்களிற்கு வழங்கிய கடனில் மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதி நிலவிய ரூபா 11,349,032 கடன் தொகையை மற்றும் அதற்குரிய ரூபா 1,938,071 வட்டியை அறவிட்டிருக்கவில்லை.

மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் சங்கம் பதிவாளரிற்கு கடிதம் அனுப்பி மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் சங்கம் பதிவாளரின் பரிந்துரையின் மீது செலுத்தவுள்ள மொத்த கடன் மற்றும் வட்டித் தொகையை 60 தவணைகளில் செலுத்துவதற்கான அங்கீகாரத்தை வழங்கியதன் மூலம் தொடர்ந்தும் கடனை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

கூட்டுறவு சங்க சட்டம் XIII ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் அறவிட வேண்டிய கடனை அறவிடுவதற்காக கடன்தாரர் கட்டளை சட்டத்தின் ஏற்பாடுகள் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

1.7 சட்டம், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டம், பிரமாணங்களுடனான தொடர்பு	விதிகள், இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1983 இன் 32 இலக்க கூட்டுறவு சங்கம் (திருத்திய) சட்டத்தின் 43(அ)1 பிரிவு மற்றும் 1974 சனவரி 10 திகதிய இலக்கம் 93/5 கொண்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 1973 கூட்டுறவு சங்கம் சட்ட விதி இலக்கம் 39	07 சங்கங்கள் மற்றும் ஒரு கூட்டம் மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதி வரை நிதிக்கூற்றுக்கள் ஒன்றையேனும் சமர்ப்பித்திருக்காததுடன் 24 சங்கங்களினால் 2020 முதல் 2024 ஆண்டு வரை சமர்ப்பிக்க வேண்டிய நிதிக்கூற்றுக்கள் முறையே 01 உம், 02 உம், 04 உம், 17 மற்றும் 14 இனையும் சமர்ப்பித்திருக்கவில்லை. மேலும் மீளாய்வாண்டினுள் சமர்ப்பித்திருந்த 15 நிதிக்கூற்றுக்கள் 8 மாதங்கள் முதல் 41 மாதங்கள் வரையான கால தாமதத்துடன் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன.	அனைத்து கூட்டுறவு சங்கங்களிடமிருந்தும் நிதிக்கூற்றுக்களை பெற்றுக் கொள்ளும் பொறுப்பு 2025-06-01 திகதி முதல் ஒரு உத்தியோகத்தரிந்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.	சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் உரிய திகதிக்கு நிதிக்கூற்றுக்களை பெற்றுக் கொள்ள செயற்பட வேண்டும்.
(ஆ) 2017 இன் 24 இலக்க உள்நாட்டு இறைவரி வருமான சட்டத்தின் 2(1) மற்றும் 102 பிரிவு	நிதியம் வருமான வரிக்காக பதிவு செய்ய அல்லது வரிப் கடப்பாட்டில் இருந்து விடுவித்துக் கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் மூலம் வழங்கிய வாய்மொழிமூல அறிவுரை பிரகாரம் முதலீட்டின் மீது நிறுத்தி வைத்தல் வரி செலுத்தப்பட்டது.	சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் வருமான வரிக்காக பதிவு செய்ய அல்லது வரிக் கடப்பாட்டில் இருந்து விடுவித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ) 2020 ஆகஸ்ட் 28 திகதிய இலக்கம் 1/2020 கொண்ட அரசு நிதி சுற்றறிக்கையின் 1 பிரிவின் 3 பந்தி	கடன் அல்லது முற்பணமாக வழங்கியுள்ள பணப் பெறுமதியை புத்தகத்திலிருந்து அகற்ற இயலுமாவது அகற்ற உரிய அதிகாரத்தை எழுத்துமூலம் வழங்கிய பின்னர் ஆன போதும் கூட்டுறவு கல்லூரிக் கடன் ரூபா 2,666,000 தொகை கணக்கீட்டு உத்தியோகத்தரின் எழுத்துமூல அங்கீகாரத்தின் மீது பதிவழிக்கப்பட்டு இருந்தது.	1972 இன் 5 இலக்க கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்க விதிகளின் ஏற்பாடுகள் பிரகாரம் மற்றும் அரசு நிதி திணைக்களம் வழங்கிய அறிவுரை பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் பிரகாரம் கடனை பதிவழிப்பதற்கு உரிய அதிகார அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 154,568,953 மிகையொன்றானதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 259,555,617 ஆனது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 104,986,664 ஆன வீழ்ச்சியொன்று அதவானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு பங்களிப்புத் தொகை வருமானம் ரூபா 82,080,503 இனால் மற்றும் முதலீட்டு வட்டி வருமானம் ரூபா 20,561,134 இனால் குறைந்தமை முக்கிய காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறமையின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) அரிசி பதனிடும் நிலையத்தை நவீனமயமாக்கல் மற்றும் அரிசி உற்பத்திக்காக இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வரையறுக்கப்பட்ட கொபய்களே பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு ரூபா 3 மில்லியன் கடன் தொகை 2012 செப்டம்பர் 14 திகதி வழங்கப்பட்டிருந்தது. அந்த கடன் உடன்படிக்கை பிரகாரம் பெற்றுக் கொண்ட கடன் தொகையை 06 மாத நிவாரண காலத்தின் பின்னர் 54 மாதங்களினுள் செலுத்தி முடிக்க வேண்டிய போதும், 2024 திசெம்பர் 31 திகதி அறவிடப்படாத கடன் மீதி ரூபா 2,983,090 ஆனது. அதற்குரியதாக அறவிட வேண்டிய வட்டி ரூபா 3,000,000 ஆனதில் கிடைக்க வேண்டிய மொத்த தொகை ரூபா 5,983,090 ஆகவிருந்தது. அது தொடர்பாக நிதியத்தினால் பிணை பெற்றிருக்காததுடன் 7 ஆண்டுகள் கடந்துள்ள போதும் குறித்த கடனை மற்றும் வட்டியை அறவிட்டிருக்கவில்லை.	அறவிடுவதற்கு தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.	கூட்டுறவு சங்க சட்டம் XIII ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் அறவிட வேண்டிய கடனை அறவிடுவதற்காக கடன்தாரர் கட்டளை சட்டத்தின் ஏற்பாடுகள் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
(ஆ) 1973 கூட்டுறவு சங்க விதி 41(i) பிரகாரம் கூட்டுறவு சங்கம் மற்றும் கூட்டங்கள் கணக்காய்வு உத்தியோகத்தர் ஒருவரினால் அல்லது பதிவாளரினால் நியமிக்கப்பட்ட எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட கணக்கு பரிசோதகர் ஒருவரினால் செய்து கொள்ள முடியும். அதன் பிரகாரம் 13 கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டங்களினால் 2017 முதல் 2024 ஆண்டு வரையான 27 நிதிக்கூற்றுக்கள் பதிவாளரிற்கு ஒப்படைத்திருந்த போதும் 2024 திசெம்பர் 31 திகதிவரை 08 மாதங்களிற்கும் 27 மாதங்களிற்கும் இடையிலான காலம் கடந்துள்ள போதும் கணக்காய்வு நடவடிக்கைகளை நிறைவு செய்திருக்கவில்லை.	கூட்டுறவு சங்கம்/ கூட்டங்களில் கணக்காய்வு நடவடிக்கைகளிற்காக இணைப்பதற்கு திணைக்கள உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை மற்றும் கணக்காய்வை மேற்கொண்டு செல்லும் போது எழும் பிரச்சினைகள் காரணமாக தாமதமாகிறது.	கூட்டுறவு சங்க விதிகளின் ஏற்பாடுகள் பிரகாரம் நடவடிக்கை எடுத்து சங்கங்களின் கணக்காய்வு செயற்பாடுகளை விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.